

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ஹோரவப்பொத்தான பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் ஹோரவப்பொத்தான பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வின்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு

அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா

எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) கேட்போர்கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த சூரிய வலு சக்தி முறைமையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 03 மாதங்களில் வருமானம் ஆன ரூபா 86,608 மீளாய்வாண்டின் வருமானமாக கணிப்பீடு செய்யப்பட்டமையால் அப் பெறுமானத்தால் மிகை அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	சரியான பெறுமதி கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(ஆ) மோட்டார் வாகனத்தின் கீழ் காண்பிக்கப்பட்ட ரூபா 150,000 ஆன டேலர் 2024 பெப்ரவரி 08 ஆந் திகதி அகற்றப்பட்டமையால் மற்றும் ரூபா 550,000 ஆன டெக்டர் வண்டி என்பன மோட்டார் வாகனத்தின் கீழ் காண்பிக்கப்படாமையினால் மீளாய்வாண்டில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றில் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் ரூபா 400,000 குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	சரியான பெறுமதி கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(இ) 2024 ஆம் ஆண்டிற்கான முத்திரைக் கட்டண வருமானம் ரூபா 1,000,000 மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும்	ஏற்றுக்கொள்கின்றோம்.	சரியான பெறுமதி கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.

மீளாய்வாண்டின் வருமானக் கூற்றில் முத்திரைக் கட்டணம் ரூபா 100,000 ஆக காண்பிக்கப் பட்டமையால் ரூபா 900,000 வருமானம் குறைத்துக் காண்பிக்கப் பட்டிருந்தது.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) சபையின் வங்கிக் கணக்கிற்கு உரிய காசேட்டின் மீதி ரூபா 3,210,163 ஆக இருந்ததுடன் வங்கி இணக்கக் கூற்று அறிக்கையின் பிரகாரம் அந்த மீதி ரூபா 3,335,163 ஆக காண்பிக்கப்பட்டமையால் ரூபா 125,000 வேறுபாடு காணப்பட்டது. மேலும் காசுப் பாய்ச்சல் கூற்றில் அப்பெறுமதி ரூபா 3,403,163 ஆக காண்பிக்கப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	நேரொத்த அறிக்கை பட்டோவையுடன் ஒப்பீடு செய்து சரி செய்யப்படல் வேண்டும்.
(ஆ) ஆதனங்கள் பொறிகள் மற்றும் உபகரணங்களின் தேறிய பெறுமதியாக நிதிக்கூற்றுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பட்டோலையில் ரூபா 478,564,616 காண்பிக்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றில் ரூபா 503,574,560 ஆகக் காண்பிக்கப்பட்டமையால் ரூபா 25,009,944 வேறுபாடு காணப்பட்டது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	மேற்படி
(இ) கழிவுப் பொருள் அமுக்க இயந்திரம் ரூபா 600,000 நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்த போதிலும் நிலையான சொத்துப் பதிவேட்டில் அது ரூபா 755,166 ஆகக் காண்பிக்கப்பட்டமையால் ரூபா 155,166 வேறுபாடு காணப்பட்டது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	மேற்படி

1.6.3 அதிகார பலம் இன்றிய கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
பிரதேச சபையில் நீண்டகாலமாகக் காணப்படுகின்ற கூட்டுமொத்தமான ரூபா 3,040,200 ஆன பெற வேண்டிய கழிவுப் பொருள் வரி, வியாபார அனுமதிப் பத்திரம், கடை வாடகை, குழாய் கிணறு போன்ற 04 வருமான விடயங்கள், ரூபா 15,701,802 ஆன கண்டறிய முடியாத மீதிகள் மற்றும் இறுதி நிதிக் கூற்றுக்களில் காணப்படுகின்ற ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களுக்கு உரிய 04 விடயங்கள் தொடர்பாக கூட்டுமொத்தமாக ரூபா 18,742,002 மீளாய்வாண்டின் போது நிதிக்கூற்றுக்களில் இருந்து பதிவளிக்கப்பட்டிருந்தது. 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 182 ஆம் பிரிவின் பிரகாரம் அறவிட வேண்டிய பணத்தை கைவிடல் தொடர்பான செயற்பாடுகள் பின்பற்றப்பட்டிருந்த போதிலும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் வருமானத்தை விஞ்சிய செலவினம் ரூபா 30,098,589 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் வருமானத்தை விஞ்சிய செலவினம் ரூபா 17,772,413 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானமான மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
i. ஆதன வரியும் வரியும்	1,876,800	2,022,400	1,987,000	334,622	1,912,000	1,813,337	1,990,529	1,187,787	
ii. வாடகை	16,298,000	10,614,998	10,147,398	6,897,269	10,754,032	11,354,170	10,585,683	7,362,317	
iii. அனுமதிப்பத்திரக் கட்டணம்	440,480	407,750	407,750	-	4,633,500	990,755	1,364,055	1,034,300	
iv. ஏனைய வருமானம்	6,872,298	6,882,391	6,882,391	-	5,504,150	3,271,366	5,608,599	1,171,855	
மொத்தம்	25,487,578	19,927,539	19,424,539	7,231,891	22,803,682	17,429,628	19,548,866	10,756,259	

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) ஆதனவரி		
(i) 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரையில் காணப்பட்ட ரூபா 243,843 ஆன நிலுவை ஆதனவரிகளுக்கு இடையே 196 நபர்களுக்கு உரிய ரூபா 237,373 தொகை 05 வருடங்களை விஞ்சிய ஆதனவரியாக இருந்த போதும் அதனை அறவிடுவதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரதேச சபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	நிலுவை ஆதன வரியை அறவிடுவதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும்.
(ii) 2024 ஆதனவரி பதிவேடு நாளது வரையாக பேணிச் செல்லப்படாது இருந்தமையாலும், கணனி மென்பொருள் தரவு முறைமையில்	ஏற்றுக்கொள்கின்றோம்.	ஆதன வரிப் பதிவேட்டை நாளதுவரையாகப் பேணிச் செல்வதற்கு

விரிவான தகவல்கள் பெற முடியாது இருந்தமையாலும் நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப்பட்ட நிலுவை மீதி மற்றும் காகப் பெறுவனவுகளை பரீட்சிப்பதற்கு முடியாதிருந்தது.

நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும்.

(ஆ) வாடகை

மோட்டார் கிரேடர், பெக்கோ லோடர் ஏற்றுக்கொள்கின்றோம். வாடகைக்கு வழங்கியதால் வருமானம் சேகரிக்கப்பட்ட போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையில் முறையே ரூபா 281,080 மற்றும் 728,750 ஆக நிலுவை பணம் அறவிட வேண்டிக் காணப்பட்டது. இந்த நிலுவைப் பணம் 2019 ஆம் ஆண்டு முதல் நிலுவையாகக் காணப்படுகின்ற தொகையாக இருந்த போதிலும் இதுவரையிலும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.

பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் இருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுதல்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 30 பிரதான விடயங்களை நிறைவேற்றுவதற்காக உபவிதிகள் விதிக்க முடியுமாக இருந்த போதிலும் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அந்த விடயங்களுக்காக உபவிதிகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தின் போது உபவிதிகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	உபவிதிகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 இனங்காணப்பட்ட நடடங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2024 ஆம் ஆண்டில் ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்டோபர் என்ற 03 மாதங்களுக்காக சூரிய வலு சக்தி முறைமையில் மீற்றர் செயலிழந்ததன் அடிப்படையில் இலங்கை மின்சார சபையில் இருந்து சபைக்கு ரூபா 90,000 வருமானம் வழங்கப்பட்டிருக்கவில்லை.	இலங்கை மின்சார சபையினால் மின்சார மீற்றர் பழுது பார்க்கப்பட்டுள்ளது.	பெறவேண்டிய வருமானத்தை அறவிடுவதற்காக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) உத்தியோகத்தர்களின் கவனமின்மை மற்றும் தாமதத்தினால் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்காக செலுத்த வேண்டிய பணம் 2020 சனவரி முதல் 2024 யூன் வரையான காலம் வரை கால ரீதியில் செலுத்தித் தீர்த்தல் சபையினால் புறக்கணிப்பட்டமையால் ரூபா 80,741 தண்டப்பணம் சபை நிதியத்தில் இருந்து செலுத்தப்பட்டிருந்தது.	ஏற்றுக் கொள்கின்றோம்.	அறவிடுவதற்காக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
வியாபார அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்படும் போது அறவிடப்படுகின்ற முத்திரை வரி, உறுதிச் சீட்டுக்களில் செலுத்தும் போது குறைக்கப்படுகின்ற முத்திரை வரி, சம்பளம் செலுத்தும் போது குறைக்கப்பட்ட முத்திரை வரியாக கூட்டுமொத்தமாக ரூபா 101,656 தொகை 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குரியதாக பிரதேச சபையினால் சேகரிக்கப்பட்டிருந்த போதிலும் கணக்காய்வுத் திகதி வரையிலும் அந்தப் பணத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	முத்திரை வரி வருமானம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.4 வாகன முறைமை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) மீளாய்வாண்டின் போது சபைக்குச் சொந்தமான 06 வாகனங்களுக்கு உரிய எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	எரிபொருள் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
(ஆ) சபைக்குச் சொந்தமான கெப் வண்டியும் நாளாந்த ஓட்டக் குறிப்புக்களின் பிரகாரம் 2025 சனவரி 03 இல் உள்ளவாறு ஓடப்பட்ட மொத்த தூரம் கிலோமீற்றர் 284,566 ஆக இருந்த போதிலும் வாகனத்தின் மைலோ மீற்றரின் பிரகாரம் ஓடப்பட்ட மொத்த தூரம் கிலோமீற்றர் 284,722 ஆனமையால் கிலோமீற்றர் 156 வேறுபாடு காணப்பட்டது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	முறையான பரிசோதனை நடாத்தி சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) வீதி, பாலம், மதகு மற்றும் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 2024 பாதீட்டில் சபை நிதியித்தில் இருந்து ரூபா 2,000,000 ஆன 21 நிகழ்ச்சித் திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும் அதில் ரூபா 1,950,000 ஆன 20 நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு சபைக்கு முடியாது இருந்தது.	எதிர்காலத்தில் இந்த செயற்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	திட்டமிடப்பட்ட பணிகளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) ஏனைய அபிவிருத்தி செயற்திட்டங்களை அமுல்படுத்தும் 15 நிகழ்ச்சித் திட்டங்களுக்காக ரூபா 22,800,000 ஒதுக்கப்பட்டிருந்த போதும் 06 நிகழ்ச்சித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.	உள்ளூராட்சித் திணைக்களத்தில் இருந்து நிதியேற்பாடு கிடைக்காமைமயில் அமுல்படுத்த முடியாது இருந்தது.	திட்டமிடப்பட்ட பணிகளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.